

NOOR
International

ابداش عن
السعادة

Trouver le bonheur





• IN THE •
NAME OF
ALLAH



هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ
لِيَزْدَادُوا إِيمَانًا مَّعَ إِيمَانِهِمْ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ
وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا

[الفتح: ٤]

C'est Lui Qui a fait descendre la quiétude sur les cœurs des croyants pour affirmer encore plus leur foi. D'Allah relèvent les armées des cieux et de la terre. Allah est Omniscient et Sage.

(Al Fath, La Victoire, 4)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR




هُوَ إِذَا أَذْقَنَا النَّاسَ رَحْمَةً فَرَحُوا بِهَا
وَإِنْ تُصِبُّهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمْتُ أَيْدِيهِمْ
إِذَا هُمْ يَقْنَطُونَ

[الروم: ٣٦]

Lorsque Nous faisons goûter aux hommes quelque grâce, ils s'en réjouissent ; mais si un malheur les atteint pour les œuvres commises de leurs propres mains, les voilà consternés.

(Ar-Rûm, Les Romains, 36)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



يَوْمَ يَأْتِ لَا تَكَلُّمُ نَفْسٌ إِلَّا
بِإِذْنِهِ فَمِنْهُمْ شَقِيقٌ وَسَعِيدٌ

[هود: ١٠٥]

Le jour où (ce terme) arrivera, nulle âme ne parlera sans Sa permission. Les uns parmi eux seront misérables et les autres heureux.

(Hûd, 105)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



هُوَ أَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ
فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا
شَاءَ رَبُّكَ عَطَاءً غَيْرَ مَجْزُوذٍ

[هود: ١٠٨]

Les heureux, quant à eux, seront dans le Paradis, là ils séjournent pour l'éternité tant que dureront les cieux et la terre, à moins que ton Seigneur ne le veuille autrement. Mais ce sera un don ininterrompu.

(Hûd 108)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



لَهُوَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ
أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ ﴿١٦٩﴾ فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ
مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ
خَلْفِهِمْ أَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿١٧٠﴾

[آل عمران: ١٦٩ - ١٧٠]

{ And never think of those who have been killed in the cause of Allah. Ne compte pas comme morts ceux qui ont été tués pour la cause d'Allah, non ils sont vivants et subsistants auprès de leur Seigneur, heureux des faveurs dont Allah les a comblés, et se réjouissant à l'idée que ceux qui ne les ont pas encore rejoints n'auront aucune crainte ni aucune affliction.

(Al Imrân, 169-170)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَإِنْ يَمْسِكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ
لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسِكَ بِخَيْرٍ فَهُوَ عَلَىٰ
كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١٧﴾

[الأنعام: ١٧]

Si Allah t'afflige de quelque mal, nul autre que Lui ne saurait t'en guérir, et s' Il t'accorde quelque bien, c'est Lui Qui est de Toute chose Infiniment Capable.

(Al An'am, Les Bestiaux, 17)

ICÔNES D'INTERACTION -CLIQUEZ SUR



هَوَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضَى

[الضحى: ٥]

Ton Seigneur te donnera certes ce
dont tu seras satisfait.

(Ad-Dhuha, La Première clarté du jour, 5)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





﴿مَا أَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَى﴾

[٢٦: طه]

Nous ne t'avons pas révélé le Coran
pour que tu sois en peine.

(Tâ Hâ, 2)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً
ضَنِّغاً وَخَشْرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ

[طه: ١٢٤]

Mais celui qui ne se souciera pas de
M'évoquer aura une vie pénible. Nous le
ramènerons aveugle au (grand
rassemblement) du Jour Dernier.

(Tâ Hâ, 124)

ICÔNES D'INTERACTION -CLIQUEZ SUR



هُوَ الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُ قُلُوبُهُمْ بِذِكْرِ
اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُ الْقُلُوبُ

[الرعد: ٢٨]

Ceux qui ont cru et dont les coeurs
s'apaisent à l'évocation d'Allah, car
n'est-ce pas à l'évocation d'Allah que
les coeurs s'apaisent ?

(Ar-Râ'ad, Le Tonnerre, 28)

ICÔNES D'INTERACTION -CLIQUEZ SUR





هُوَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا
إِلَيْهِ رَاجِعُونَ ﴿١٥٦﴾ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَواتٌ مِّنْ
رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ﴿١٥٧﴾

[البقرة : ١٥٧-١٥٦]

Ceux-là qui, lorsqu'un malheur les frappe, disent : « Nous sommes à Allah et à Lui nous ferons retour. » Ceux-là ont sur eux les bénédictions de leur Seigneur et Sa miséricorde, et ceux-là sont guidés vers la juste voie.

(Al Baqarah, La Vache, 156-157)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



هُوَ الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ
جَمَعُوا لَكُمْ فَاخْشُوهُمْ فَرَأَدُهُمْ إِيمَانًا
وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

[آل عمران: ١٧٣]

Ce sont ceux à qui l'on disait : « Les gens ont rassemblé (leurs troupes) contre vous. Craignez-les.» Mais cela ne fit que raffermir leur foi, et ils dirent : « Allah Seul nous suffira, et c'est le meilleur Garant. »

(Al Imrân, La Famille d'Imran)

ICÔNES D'INTERACTION -CLIQUEZ SUR



هُوَ نَزِّلٌ مِّنْ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ
لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا

[الإسراء: ٨٢]

Dans le Coran, Nous envoyons ce qui est guérison et miséricorde pour les croyants. Mais il ne fait qu'ajouter à la perdition des injustes.

(Al Isrâ, Le Voyage Nocturne, 82)

ICÔNES D'INTERACTION -CLIQUEZ SUR




هُنَيَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتُكُمْ مَوْعِظَةٌ
مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى
وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ ﴿٥٧﴾

[٥٧] يوّس:

Ô hommes ! Il vous est venu une exhortation de votre Seigneur, un remède (pour les maux) contenus dans les poitrines, une juste direction vers la vérité (hudâ) et une miséricorde pour les croyants.

(Yûnûs, Jonas, 57)

ICÔNES D'INTERACTION -CLIQUEZ SUR



قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ
فَلَيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ ﴿٥٨﴾

[يونس: ٥٨]

Dis : « C'est par la grâce d'Allah et par Sa miséricorde (que tout cela est venu). Ils devront s'en réjouir, car cela est bien meilleur que tout ce qu'ils amassent. »

(Yûnûs, Jonas, 58)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



هَلَّقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ
تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ
السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا ﴿١٨﴾

[الفتح: ١٨]

Allah a été satisfait des croyants qui te faisaient allégeance sous l'arbre. Il a su ce qu'il y avait au fond de leurs coeurs, a fait donc descendre sur eux la quiétude, et les a récompensés par une victoire imminente.

(Al Fath, La Victoire, 18)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



إِنْ تُبْدُوا خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا
عَنْ سُوءٍ فَإِنَّ اللَّهَ كَانَ عَفُواً قَدِيرًا

[النساء: ١٤٩]

Que vous montriez le bien que vous faites ou que vous le cachez, ou bien que vous pardonniez un méfait,
Allah est Indulgent et Omnipotent.

(An-Nisâ, Les Femmes, 149)

ICÔNES D'INTERACTION -CLIQUEZ SUR



لَهُوَلَا يَأْتِلُ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةُ أَنْ يُؤْتُوا
أُولَى الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ
اللَّهِ وَلَيَعْفُوا وَلَيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ
لَكُمْ وَاللَّهُ عَفُورٌ رَّحِيمٌ

[النور: ٢٢]

Que ceux d'entre vous qui vivent dans l'abondance et l'aisance ne jurent point de ne plus donner aux proches, aux pauvres et à ceux qui migrent pour la cause d'Allah. Qu'ils pardonnent et qu'ils passent outre. Ne souhaitez-vous pas, vous-mêmes, qu'Allah vous pardonne ? Allah est Absoluteur et Tout Miséricordieux.

(An-Nûr, La Lumière, 22)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



هُوَ مِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ
أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً
وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَا يَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

[الروم: ٢١]

Et l'un de Ses Signes encore est d'avoir créé pour vous, et à partir de vous, des épouses auprès desquelles vous trouvez calme et repos. Il a établi entre vous deux affection et pitié. Il y a certes là des Signes pour des gens qui savent réfléchir.

(Ar-Rûm, Les Romains, 21)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



هُوَ قُلْ يَا عِبَادَيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ
لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ
الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ


[الزمر: ٥٣]

Dis : « Ô vous Mes serviteurs, qui avez été excessifs envers vous-mêmes ! Ne désespérez point de la miséricorde d'Allah, car Allah pardonne tous les péchés, Lui Qui est l'Absoluteur, le Tout Miséricordieux.

(Az-Zumar, Les Groupes, 53)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





NOOR
International

البحث عن
السعادة

Trouver le bonheur